

1.1 அபிப்பிராயம்

இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று மற்றும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக் கூற்றுகளுக்கு ஏற்புடையதான குறிப்புகள் மற்றும் சாராம்சப்படுத்திய முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ள 2019 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பில் 154(3) உறுப்புரையுள் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வுச் செய்யப்பட்டது. பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கவேண்டுமென கருதுகின்ற எனது கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

நிதியத்தின் 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆந் திகதியில் நிதிசார் நிலைமையினையும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான அதன் நிதி செயலாற்றினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு தரநியமம் (இ.க.த.நி) பிரகாரம் என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்காய்வு தரநியமம்படி எனது பொறுப்பு, இவ்வறிக்கையில் நிதிக் கூற்றுகளின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வு சாட்சிகள் போதுமானதும் பொருத்தமானதெனவும் நம்புகின்றேன்.

1.3. நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலாந்தியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4. நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி அதிகாரசபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நிதியத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்காக நிதியத்திற்குள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயன்ற வரை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசோதனை செய்வதற்கு கணக்காய்வு விடயவெல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.

- தகவல் சமர்ப்பித்தல் தொடர்பானவிடத்து நிதியத்தின் கடமைகள் தொடர்ச்சியாக மதிப்பீட்டுக்கு உட்படும் வகையில் அதன் ஒழுங்கமைதல், முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் முறையாகவும் போதுமான அளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும், குறித்த முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் பயனுள்ளவாறு பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் எழுத்தினாலான சட்டத்திற்கு அல்லது நிதியத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்கியொழுகி நிறுவனம் செயற்பட்டுள்ளது எனவும்.
- தமது தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்கியொழுகி செயலாற்றப்பட்டுள்ளது எனவும்,
- வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்புடையற்பாலனவான சட்டங்களுக்கு இணங்கியொழுகவும் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும்,

1.5 நிதிக் கூற்றுகள்

1.5.1 நிதிக் கூற்றுகள் தயாரித்தல் தொடர்பான உள்ளக கட்டுப்பாடு

கொடுக்கல்வாங்கல் முகாமைத்துவத்தில் பொதுவான மற்றும் உறுதியான அதிகாரத்துடன் செயற்படல், உரியதான அறிக்கையிடல்களை நியமங்களுக்கு ஒழுங்கமைவாக தயாரிப்பதற்கு தேவையானவாறு கொடுக்கல்வாங்கல்களை பதிவு செய்தல், சொத்துக்களுக்கான கணக்கீட்டு நெறிமுறை பேணிச் செல்லுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் உரிய அதிகாரத்துவத்துடன் மட்டும் சொத்துக்களை அணுகுதல், குறிப்பு வைக்கப்பட்ட சொத்துக்களுக்கான கணக்கீட்டு நெறிமுறை தற்போதுள்ள சொத்துக்களுடன் நியாயமான காலப் பகுதிக்குள் ஒப்பிடுதல், வேறுபாடுகள் இருப்பின் அவை தொடர்பாக உரியவாறு நடவடிக்கை எடுத்தல் என்பவற்றுக்கு நியாயமான உறுதியினை பெற்றுக்கொள்வதற்கு போதியளவிலான “சிறப்பாக திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமையை நிறுவனத்தால் பேணிச்செல்லுதல் அத்தியாவசியமாகும்.

1.6 சட்டங்கள், விதிகள், ஒழுங்கவிதிகள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் எனபவற்றுக்கு ஒழுங்கமையாமை

| சட்டங்கள், விதிகள், ஒழுங்கு விதிகள் என்பவற்றின் தொடர் | ஒழுங்கமையாமை | முகாமைத்துவத்தின் அபிப்பிராயம் | பரிந்துரை |
|--|---|--|---|
| 1981 ஆம் அண்டு 74 ஆம் இலக்க இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகச் சட்டம் | | | |
| (அ) 27பிரிவு | சட்டத்தில் 27 ஆவது பிரிவு பிரகாரம் கட்டளைகளை தயாரிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரகாரம், நிதியத்தின் உதவு தொகை செலுத்துபவர்களுக்கு உதவுதொகை கணக்கு மீதியில் 60% வட்டியின்றி 10 ஆண்டுகளில் மீள செலுத்தும் அடிப்படை-யில் கடன் வழங்குவதற்காக கட்டளை தயாரிக்கப்பட்டிருந்தது. அதன்படி மீளாய்விற்கான ஆண்டில் திசெம்பர் 31 ஆந்திகதியில் ரூபா. 80,839,945 தொகை 122 ஊழியர்களிடம் கடனாக வழங்கியிருந்ததுடன், அந்த கடன் பொருட்டு எதுவித வட்டியும் அறவிடாமை காரணமாக நிதியத்தின் வளர்ச்சிக்கு பாதகமான தாக்க-த்தினை ஏற்படுத்தியிருந்தமை அவதானிக்கப்பட்டது. | நிதியத்தின் வளர்ச்சிக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், பல்கலைக்கழக மாநி-யங்கள் ஆணைக்கு-மூவால் சுற்றுநிரு-பங்களின்படி கட்டளை-களை தயாரித்து கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதிக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். | நிதியத்தை விருத்தி செய்து கொள்வதற்கு முடியுமா-னவாறு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முகாமைத்துவம் கவனம் செலுத்தப்படல் வேண்டும். |
| (ஆ) 29 (3) பிரிவு | கட்டுப்பாட்டுச் சபையின் தீர்மானம்படி 2013 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆந்திகதி சேவை முடிவுறுத்திய அலுவல-ரால் பல்கலைக்க-ழகத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கில் ரூபா. | கட்டப்பாட்டுச் சபையால் ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படுவதால் எதுவித கொடுப்பனவு களையும் மேற்கொள்ளா திருப்பதற்கு தீர்மானிக்-கப்பட்டிருந்தது. 2015.11.18 திகதியில் அனுப்பி வைக்கப்பட்ட 2015.11.17 ஆந் திகதிய | சட்டத்தில் 29 (3) பிரிவு பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். செலு- |

1,534,217 நட்டமாக செலுத்துவதற்கு அமைவாக அத் தீர்வினை அடைவதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன், அவருக்கு செலுத்தப்பட வேண்டியிருந்த ஊழியர் சேமலாப நிதியத்தின் நலன்கள் அந்த சந்தர்ப்பத்திலயே செலுத்தி முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை. சட்டத்தின் 29 (3) பிரகாரம் சேவை முடிவுறுத்திய சந்தர்ப்பத்தில் நிலவிய சமப்நதப்பட்ட அலுவலரின் ஊழியர் சேமலாப நிதியக் கணக்கினை மூடிவிட்டு அதற்கான வட்டியுடன் நலன்களை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாயினும், செலுத்தப்பட வேண்டிய மீதி தொடர்பாக சட்டத்தின் ஏற்பாடுகளின்படி நேரடியான மற்றும் உறுதியான தீர்மானங்களை எடுக்காமை காரணமாக ரூபா. 1,547,200 தொகை மீளாய்விற்கான ஆண்டு இறுதி வரை தொடர்ச்சியாக கடன்கொடுநராக நிதி நிலைமை கூற்றில் முன்கொண்டு வரப்பட்டிருந்தது.

(இ) 30 பிரிவு

2006 யூலை 24 ஆந் திகதி சேவையிலிருந்து விலகிய அலுவலர் ஒருவர் அதன் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் சேவையில் அமர்த்துமாறு கோரியபோதும், அவரை மீண்டும் சேவையில் அமர்த்தவில்லை. அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் கடந்து அதாவது 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆந் திகதி சமப்நதப்பட்ட அலுவலர் கடிதமொன்றை சமர்ப்பித்து தாம் சேவையில் இருந்து விலகும் சந்தர்ப்பத்தில் பொருட்-

363 ஆவது கட்டுப்பாட்டுச் சபை தீர்மானம்படி 2013.03.20 ஆந் திகதி தொடக்கம் அவரை ஓய்வுபெறச் செய்வித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2013.03.20 ஆந் திகதியில் மீள கணக்கிடப்பட்ட அவரின் உதவு தொகை மற்றும் வட்டி ரூபா. 2,359,617 ஆவதுடன், பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் பொருட்டு கழிப்பனவுகளும், பல்கலைக்கழத்திற்கு ஒப்படைக்க வேண்டிய பொருட்களை கையளிக்காமை காரணமாக அதற்கான கழிப்பனவுகளும் மேற்கொண்டு 2015.12.02 ஆந் திகதி தொடக்கம் 2017.07.28 ஆந் திகதி வரை அவருக்கான கொடுப்பனவாக 07 தடவைகள் காசோலைகள்மூலம் செலுத்துவதற்கு முயற்சி எடுத்திருப்பினும், அவரால் அதனை நிராகரித்து பல்கலைக்கழகத்திடம் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

த்தப்பட வேண்டிய மீதியை உறுதியாக தீர்மானிக்கப்பட்டு அதனை சீராக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

2006.07.24 ஆந் திகதி அலுவலர் சேவையில் இருந்து விலகியிருந்ததுடன், மீண்டும் சேவையில் அமர்த்துமாறு கோரி மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, 2006.10.10 ஆந் திகதியில் அவருக்குரிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தொகையை அவர் பொறுப்பேற்கவில்லை என்று அறிவித்திருந்தார். மீண்டும் 2009.04.15 ஆந் திகதியில் 75% ஐ விடுவிக்குமாறு

அலுவலர் ஒருவர் ஓய்வு பெறுகையில் அல்லது விலகிச் செல்கையில் ஊழியர் சேமலாப நிதியத்திடம் அறவிடப்பட வேண்டிய தொகையை அறவிடப்பட்டு ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தொகையை விடுவிப்பதற்கு சட்டம் பிராகரம் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

களை கையளிக்காத-படியால் தமது நம்பிக்கை பொறுப்பு நிதியத்திலிருந்து 25% ஐ பிடித்து வைத்துக்கொண்டு 75% ஐ பெற்றுதருமாறு கோரியிருந்ததுடன், பல்கலைக்கழக சட்டத்தில் 30 ஆவது பிரிவு பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளாது அலுவலரது கோரிக்கைபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் மீளாய்விற்கான ஆண்டு இறுதியில் 13 ஆண்டுகள் சென்றிருப்பினும், அலுவலரால் ஒப்படைக்கப்படாத பொருட்களின் பொருட்டு அறவிடப்பட வேண்டிய நட்டம் எவ்வளவு என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படவில்லை என்பதுடன், பிடித்து வைத்துக் கொள்ளப்பட்ட 25% ஆன மீதி தொடர்ச்சியாக கடன்கொடுநராக நிதி நிலைமை கூற்றில் காட்டப்பட்டிருந்தது.

கோரியிருந்தபடியால் அப்போதைய பிரதி முகாமையாளரின் பரிந்துரைபடி அவருக்குரிய ஊழியர் சேமலாப நிதியத்தின் 75% ஆன தொகையை செலுத்துவதற்கு அப்போதிருந்த கௌரவ மகோபாத்யன் வஹன்செ அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அதன்படி கொடுப்பனவுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு விசாரணையில் உள்ளது.

2. நிதிசார் மீளாய்வு

2.1 நிதிசார் விளைபயன்

மீளாய்விற்கான ஆண்டில் தொழில்பாட்டு விளைபயன் ரூபா. 24,842,087 ஆன மிகை காணப்பட்டதுடன், அதற்கு நேரொத்ததாக கடந்த ஆண்டின் மிகை ரூபா. 15,260,579 ஆகும். அதன்படி நிதிசார் விளைபயனில் ரூபா. 9,581,508 ஆன வளர்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு நிலையான வைப்புகளின் வட்டி வருமானம் அதிகரித்தல் பிரதான காரணங்களாக அமைந்திருந்தன.